2. நடைமுறைக் கேள்விகள்

(அ) பேரவைத் தலைவர் தேர்தலை ஆட்சேபித்து, சிலர் வெளி நடப்பு செய்தது பற்றி சுருக்க வெளியீட்டில் எதுவும் குறிப் பிடாதது குறித்து

திரு. ஏ. சுப்பிரமணியம் : ஆன் எ பாயின்ட் ஆப் ஆர்டர் சார், நேற்றைய கூட்ட நடவடிக்கைகளைப்பற்றி எங்களுக்குத் தரப் பட்டிருக்கிற சுருக்க வெளியீட்டில் பேரவைத் தலைவர் தேர்ந் தெடுக்கப்பட்டதும், பேரவைத் தலைவரைப் பாராட்டிப் பேசியதும் ஆன விவரங்கள்தான் இருக்கின்றன. பேரவைத் தலைவர் தேர்தலை ஆட்சேபித்துச் சொல்லப்பட்ட கருத்துக்களும் எதிர்க்கட்சிகள் அதனையொட்டி செய்த வெளிநடப்பு பற்றியும் இதிலே செய்திகள் இடம் பெறவில்லை. ஏன் இடம்பெறவில்லை என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வழக்கமாக 'ப்ரீஃப் ரிக் கார்டி'லே 'வாக் அவுட்' பற்றி வருவதில்லை. அச்சடித்துக் கொடுக்கப்படுகிற புத்தகத்திலே தான் அதுபற்றியெல்லாம் வரும். அன்றாடம் தரப்படுகின்ற 'ப்ரீஃப் ரிக்கார்டி'லே அது வருவது வழக்கமில்லை.

திரு. ஜே. ஜேம்ஸ் : சாதாரணமாக 'வாக் அவுட்' நிகழ்ச்சியை இதில் குறிப்பிடுவதில்லை என்பது எனக்குத் தெரியும். வாக் அவுட் செய்ததைப்பற்றிக் கட்சித் தலைவரின் பல அறிக்கைகளை நேற்றையதினம் சமர்ப்பித்தார்கள், அதைப்பற்றியெல்லாம் இதிலே சேர்க்காதது வருந்தத்தக்கது. இனிமேலாவது அப்படிப் பட்ட அறிக்கைகளையும் இதிலே பிரசுரிப்பதற்கு முன்வருவார்களா ?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அன்றாடம் உறுப்பினர் களுக்குத் தரப்படுவது ப்ரீஃப் ரிக்கார்டு தான். அதிலே அவை யெல்லாம் வராது. விரிவாக, அச்சடித்துக் கொடுக்கப்படுகின்ற புத்தகத்திலேதான் வரும். வாக் அவுட் வருவதில்லை என்று சொல்லும்பொழுது அதனையொட்டிய கருத்துக்களும் ஸ்டேட் மெண்ட்களும் வருவதில்லை. அப்படிப்பட்ட வழக்கமும் நம்முடைய பேரவையில் இல்லை.

1973 ஆகஸ்ட் 4]

THIRU R. PONNAPPA NADAR: May I ask one question? The 'walk-out' is the most important thing which preceded the election of the Speaker. I think that a mention can be made even if it is a brief record of proceedings. It can be stated that a 'walk-out' has been made by so many parties. It has been purposely omitted. We have been aggrieved by the circular that has been sent by the Department. I think there is nothing wrong in making such an entry in the resume sent by the Department.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, காங்கிரஸ் கட்சி ஆளுங் கட்சியாக இருந்தபொழுது பல எதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் அதைப்பற்றிய செய்தியும் கருத்துக்களும் அன்றாடம் தரப்படு கின்ற குறிப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று அந்தக் கட்சியின் தலைவர் எடுத்துக்காட்டினால் நாமும் அதைப் பின்பற்ற வேண்டுமென்று அவர்கள் சொல்லலாம்.

திரு. கே. டி. கே. தங்கமணி: சார், எங்களுக்குக் கொடுக் கப்பட்டிருக்கிற ப்ரீஃப் ரிக்கார்டிலே 'Government Motion'—

The Hon. Leader of the House moved that the Question Hour be suspended for the day. The motion was passed unanimously.
என்று போட்டுவிட்டு, உடனே எலக்ஷன் ஆப் ஸ்பீக்கர் என்று போட்டு

'The Deputy Speaker announced that Pulavar K. Govindan was the only member duly nominated as candidate for the election of Speaker of the Tamil Nadu Legislative Assembly and declared that Pulavar K. Govindan has been elected as Speaker.'
என்று போடப்பட்டிருக்கிறது. இங்கு இருக்கிற கட்சிகள் சிலவற்றைப் பேசினார்கள் என்பதையாவது போட்டிருக்க வேண்டும். ஸ்பீக்கர் எலக்ஷனுக்கு முன்னால் அதைப்பற்றிப் பல கட்சிகள் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் எலக்ஷன் நடந்தது. ஆனால் ப்ரீஃப் ரிக்கார்டிலே—பாதி நேரம் எதிர்க்கட்சிக்காரர்கள் தெரிவித்த கருத்துக்கள் தான் நடந்துகொண்டிருந்தது—பாதி நேரம் நடந்ததைப்பற்றிக் குறிப் பிடாமல் ப்ரீஃப் ரிக்கார்டு இதுதான் என்று சொல்லிக் கொடுத் தால் அது சரியல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பாயின்ட் ஆப் ஆர்டர் ஒரு மணி நேரம் நடக்கிறது. அதுவும் நிகழ்ச்சிதான். ஆனால், ப்ரீஃப் ரிக்கார்டிலே அது பற்றி வருவதில்லை. பாயின்ட் ஆப் ஆர்டர் ஒரு நிமிடத்திலும் முடிகிறது, சில பாயின்ட் ஆப் ஆர்டர்கள் முடிய ஒரு நாள்கூட ஆகிவிடுகிறது. பாயின்ட் ஆப் ஆர்டர் பற்றிய குறிப்பு அதிலே வருவதில்லை. அப்படி ஒரு முன்மாதிரி இல்லை. ஆகவே, அதிலே ஒன்றும் பாயின்ட் ஆப் ஆர்டர் இல்லை.

(3) அறிவிப்புகள்.

(அ) ஒத்திவைப்புத் தீர்மானங்களை எடுத்துக்கொள்வது குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இப்பொழுது மாண்புமிகு உறுப்பினர்கள் 42-வது விதியின்கீழ் ஒத்திவைப்புத் தீர்மானம் என்ற முறையிலே 13-க்கும் மேற்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்திற்கெல்லாம் தலைவர்களைக் கொண்ட அலுவல் ஆய்வுக் குழுவில் இந்த ஒத்திவைப்புத் தீர்மானங்களை எப்படி எந்த முறையிலே எடுத்துக்கொண்டு இந்த அவையை ஒழுங்காக நடத்துவது என்று கட்சித் தலைவர்களைக் கலந்து முடிவெடுப்பதற்காக அலுவல் ஆய்வுக் குழுவைக் கூட்டியிருக்கிறேன். ஆகவே எப்பொழுது மற்றவற்றை எடுத்துக்கொள்வதாய் இருந்தாலும், மிக முக்கியமான பிரச்னை என்ற காரணத்தினால் கன்னியாகுமரி மாவட்டத்தைப்பற்றிக் கொடுத்துள்ள ஒத்திவைப்புத் தீர்மானத்தை மட்டும் இப்பொழுது இங்கே எடுத்துக்கொள்ளலாம் என்று கருதுகிறேன். திரு. டென்னிஸ் அவர்கள், திரு. மோசஸ் அவர்கள், டாக்டர் ஹாண்டே அவர்கள் திரு. அழகர்சாமி அவர்கள், திருமதி அனந்தநாயகி அவர்கள், திரு. என். கே. பழனிசாமி அவர்கள் . . .